

## புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

### திருப்பலி முன்னுரை

இறைமகனை வளர்த்தெடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனிய தன்மையராம் புனித யோசேப்பின் பெருவிழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் அன்புள்ளங்களை வரவேற்கிறோம்.

ஆண்டவரின் தூதர் மொழிந்த வாக்கைச் செயல்படுத்த ஆயத்தமான புனித யோசேப்பையும், 'ஆண்டவரின் அடிமை' என்றுரைத்த கன்னி மரியாவையும் கனப்படுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவதூறு கூறாமல், அருவருப்பு கொள்ளாமல் மரியை மறைவாய் விலக்க எண்ணிய ஒரு கண்ணியவான் புனித யோசேப்பு. அவரின் பெருவிழாவைச் சிறப்பிக்கும் நாம் அவரின் எண்ணங்கள், செயல்பாடுகளை மனதிற் கொண்டு செயல்படுவோம்.

தாவீதுக்கு இறைவன் வழங்கவிருக்கும் ஆசீரை நாத்தான் மூலமாக இறைவன் எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. தாவீதின் சந்ததியை ஆசீர்வதிக்க இறைவன் விரும்புகிறார். தாவீதும் தன் வழி பிறழ்ந்து தவறிழைத்தார். தவறுக்காக மனம் கசிந்தார்; மனம் மாறினார்; இறைவன் அவரையும் அவரது வழிமரபையும் மிக அதிகமாகவே ஆசீர்வதித்தார்.

இறைவன் மீது உள்ள எதிர்நோக்கை உறுதியாக்க இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் எடுத்துரைக்கிறார். எதிர்நோக்கும் எதிர்பார்ப்பும் வேறுபட்டது. எதிர்நோக்கு என்பது உறுதியான ஐயமற்ற நம்பிக்கை; கிடைக்கலாம் என்பது எதிர்பார்ப்பு; கிடைத்தே தீரும் என்பதே எதிர்நோக்கு அவருடைய எதிர்நோக்கு ஈசாக்கைப் பெற்றுத் தந்தது; விசுவாசத்தின் தந்தையாக உயர்த்தியது. நாமும் இறைவனிடம் மட்டும் எதிர்நோக்குவோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், கன்னிமரி மற்றும் வளனாரின் துணிவான தியாகங்களும் வெளிப்படுத்தப்படுகிறது. தனது குறைகளை மறைத்து பெருமைகளைப் பறைசாற்றுவோர் மத்தியில், தனக்கு மண ஒப்பந்தம் ஆன மரியின் தூய்மையை அறிந்து ஏற்றுக் கொள்ளும் தியாகம்

புனித யோசேப்பிற்கு இருந்தது. இகத்தில் பிறப்பெடுக்க இறைவனால் அழைக்கப்பட்டு, இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற தூய வளனாரிடம் திருக்குடும்பங்களின் மாண்பு நம் குடும்பங்களிலும் ஒளிர மன்றாடி இப்பலியில் வேண்டுவோம்.

### மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. தூய ஆவியால் வழிநடத்துபவரே எம் இறைவா!

எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, திரு அவைப் பணியாளர்கள் தூய ஆவியாரின் துணையைப் பெற்றுக் கொண்டு, ஆவியின் கணிகளைப் பெற்று, மக்களை நல்பாதையில் நடத்த தேவையான இறையருளைப் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருக்குடும்பத்தை உருவாக்கியவரே எம் இறைவா!

இறைமகன் பிறப்பெடுத்து எளிய குடும்பம் திருக்குடும்பம் ஆனது போல், எங்கள் குடும்பங்களிலும் அன்பு, சமாதானத்தில் நிறைவு, இயேசுவின் உடனிருப்பை அறிந்து மற்றவர்களோடு ஒன்றித்து வாழவும், உதவி புரிய நேசக்கரம் நீட்டவும் செய்து, நற்செய்தியை செயல்களில் வெளிப்படுத்த வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உழைப்பின் மேன்மையை விளங்கச் செய்பவரே எம் இறைவா!

உழைப்பை வெறுக்காது உண்மையாய்ச் செய்த புனித யோசேப்பைப் போல எங்கள் திறமைகளையும், காலங்களையும் வீணாக்காமல், தெளிவான எண்ணங்களை திறமையான செயல்களில் வெளிப்படுத்த ஞானம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தூய்மையான உள்ளம் பெற்றவர்களாய் வாழ அழைப்பவரே எம் இறைவா!

சூசையப்பரின் பெருவிழாவைச் சிறப்பிக்கும் இந்நாளில் தூய்மையையும் வாய்மையையும் பெற்று வாழவும், பிறரின் குறைகளையும் கறைகளையும் பொறுத்துக் கொண்டு, தூய வாழ்வு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

Rev. Fr. Amirtha Raj Sundar J., [amirsundar@gmail.com](mailto:amirsundar@gmail.com); + 91 944 314 0660; www.arulvakku.com